


TAMILNADU TELECOMMUNICATIONS LIMITED

(A Joint venture of TCIL, a Govt. of India Enterprise &
TIDCO, a Govt. of Tamilnadu Enterprises)

OPTICAL FIBRE CABLE DIVISION


Works : E18B-24, CMDA Industrial Complex, Maraimalai Nagar - 603 209. Phone : (044) 27453881, 27452406, 27451095, Telefax : +91-44-27454768

TTL/NSE/BSE/2025-26

Dt: 13.02.2025

<p>To The Manager, M/s.National Stock Exchange Of India Limited, "Exchange Plaza", Bandra Kurla Complex, Bandara (East), MUMBAI – 400 051</p> <p>Scrip Code: TNELE</p>	<p>To The Manager, Bombay Stock Exchange Limited, Floor No.25, PJ Towers, Dalal Street, MUMBAI – 400 001</p> <p>Scrip Code: 523419</p>
--	--

Dear Sir/Madam,

**SUB: Press Release of Intimation of Board Meeting to be held on 13.02.2025 of
Tamilnadu Telecommunications Limited (TTL)**

Please find attached copy of Press Release published in English and vernacular language for intimation for announcement of Board Meeting of the M/s. Tamilnadu Telecommunications Limited for adoption of financial statements for the third quarter ended on 31.12.2024 held on 13.02.2025.

We hope you will find the same in order.

Thanking You,
Yours faithfully,

(J Ramesh Kannan)
Managing Director
DIN 09292181
Encl. as above



GLAND PHARMA LIMITED

Regd. Office: Survey No. 143-148, 150 & 151, Near Gandimaisamma 'X' Roads, D.P. Pally, Dundigal, Dundigal-Gandimaisamma Mandal, Medchal-Malkajgiri District, Hyderabad - 500 043, Telangana, India. CIN: L24239TG1978PLC002276 Tel: +91 84556 99999 Website: www.glandpharma.com; email: investors@glandpharma.com

Statement of Unaudited Consolidated and Standalone Financial Results for the Quarter and Nine Months ended December 31, 2024

In compliance with Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("SEBI Listing Regulations"), the Board of Directors of the Gland Pharma Limited ("Company") at its meeting held on Monday, February 3, 2025 approved the Unaudited Financial Results (Standalone and Consolidated) for the quarter and nine months ended December 31, 2024 ("Results").

The Results, along with the limited review report(s) (Standalone and Consolidated) by M/s. Deloitte Haskins & Sells, Statutory Auditors of the Company are available on the website of the Company at <https://glandpharma.com/investors/financials>, and on websites of the Stock Exchanges i.e. BSE Limited and National Stock Exchange of India Limited at www.bseindia.com and www.nseindia.com respectively.

In compliance with Regulation 47 of the SEBI Listing Regulations, we hereby notify that the same can also be accessed by scanning the following Quick response (QR) code:



For and on behalf of the Board
Gland Pharma Limited
 Sd/-
Srinivas Sadu
 Executive Chairman
 Hyderabad
 February 3, 2025
 DIN No. 06900659

THIS IS A PUBLIC ANNOUNCEMENT FOR INFORMATION PURPOSES ONLY AND IS NOT A PROSPECTUS ANNOUNCEMENT AND DOES NOT CONSTITUTE AN INVITATION OR OFFER TO ACQUIRE, PURCHASE OR SUBSCRIBE TO SECURITIES. NOT FOR RELEASE, PUBLICATION OR DISTRIBUTION DIRECTLY OR INDIRECTLY OUTSIDE INDIA.

PUBLIC ANNOUNCEMENT



FINANCE BUDDHA

FINBUD FINANCIAL SERVICES LIMITED

CIN: U67190KA2012PLC064767

Our Company was originally incorporated as a private limited company under the Companies Act, 1956 in the name and style of "Finbud Financial Services Private Limited" bearing Corporate Identification Number U67190KA2012PTC064767 July 09, 2012, issued by the Registrar of Companies, Karnataka. Subsequently, the name of our Company was changed to "Finbud Financial Services Limited" and a fresh Certificate of Incorporation dated September 23, 2024, was issued by the Registrar of Companies, Karnataka. As on date of the Draft Red Herring Prospectus, the Corporate Identification Number of our Company is U67190KA2012PLC064767. For further details, please refer to "Our History and Certain Other Corporate Matters" beginning on page 139 of the Draft Red Herring Prospectus.

Registered Office: No. 10, 1st Floor, 6th Main, 9th Cross Jeevan Bhima Nagar, Bangalore, Karnataka, India - 560075

Tel No: +91 98862 32323, Fax: N.A., Email: cs@financebuddha.com; Website: <https://www.financebuddha.com/>;

Company Secretary and Compliance Officer: Vivekananda Udaya Bhandarkar, Company Secretary and Compliance Officer

OUR PROMOTERS: (I) PARTH PANDE (II) VIVEK BHATIA AND (III) PARAG AGARWAL

"THE ISSUE IS BEING MADE IN ACCORDANCE WITH CHAPTER IX OF THE SEBI ICDR REGULATIONS (IPO OF SMALL AND MEDIUM ENTERPRISES) AND THE EQUITY SHARES ARE PROPOSED TO BE LISTED ON SME PLATFORM OF NSE."

THE ISSUE

THE ISSUE COMPRISE OF A PUBLIC ISSUE OF 50,48,000 EQUITY SHARES OF FACE VALUE OF ₹10/- EACH FULLY PAID (THE "EQUITY SHARES") FOR CASH AT A PRICE OF ₹ [-] / [-] PER EQUITY SHARES (INCLUDING A PREMIUM OF ₹ [-] / [-] PER EQUITY SHARE) AGGREGATING TO ₹ [-] / [-] LAKHS (THE "ISSUE") BY OUR COMPANY. THE ISSUE COMPRISES A RESERVATION OF WHICH [-] EQUITY SHARES OF ₹10/- EACH WILL BE RESERVED FOR SUBSCRIPTION BY MARKET MAKER RESERVATIONS PORTION AND A NET ISSUE TO THE PUBLIC OF [-] EQUITY SHARES OF ₹10/- EACH IS HEREAFTER REFERRED TO AS THE NET ISSUE. THE ISSUE AND THE NET ISSUE WILL CONSTITUTE [-] AND [-] RESPECTIVELY OF THE POST ISSUE PAID UP EQUITY SHARE CAPITAL OF THE COMPANY. THE FACE VALUE OF THE EQUITY SHARES IS ₹ 10/- EACH. THE PUBLIC ISSUE AND NET ISSUE WILL CONSTITUTE [-] AND [-] RESPECTIVELY OF THE POST- ISSUE PAID-UP EQUITY SHARE CAPITAL OF OUR COMPANY.

THE PRICE BAND AND THE MINIMUM BID LOT WILL BE DECIDED BY OUR COMPANY IN CONSULTATION WITH THE BRLM AND WILL BE ADVERTISED IN ALL EDITION OF BUSINESS STANDARD (A WIDELY CIRCULATED ENGLISH NATIONAL DAILY NEWSPAPER) AND ALL EDITION OF BUSINESS STANDARD (A WIDELY CIRCULATED HINDI NATIONAL DAILY NEWSPAPER, AND LOCAL EDITION OF KOLARAVANI, REGIONAL NEWSPAPER (KANNADA BEING THE REGIONAL LANGUAGE OF BANGALORE WHERE OUR REGISTERED OFFICE IS LOCATED), AT LEAST TWO WORKING DAYS PRIOR TO THE BID/ISSUE OPENING DATE AND SHALL BE MADE AVAILABLE TO THE SME PLATFORM OF NSE ("NSE EMERGE") FOR THE PURPOSES OF UPLOADING ON THEIR WEBSITE.

In case of any revision in the Price Band, the Bid/Issue Period shall be extended for at least three additional Working Days after such revision of the Price Band, subject to the total Bid/Issue Period not exceeding ten working days. In cases of force majeure, banking strike or similar circumstances, our Company, for reasons to be recorded in writing, extends the Bid/Issue Period for a minimum of one working day, subject to the Bid/Issue Period not exceeding ten working days. Any revision in the Price Band, and the revised Bid/Issue Period, if applicable, shall be widely disseminated by notification to the Stock Exchanges by issuing a press release and also by indicating the change on the website of the BRLM and at the terminals of the Syndicate and by intimation to Designated Intermediaries and Sponsor Bank.

The issue is being made through the Book Building Process, in terms of Rule 19(2)(b)(i) of the Securities Contracts (Regulation) Rules, 1957, as amended ("SCRR") read with Regulation 253 of the SEBI ICDR Regulations, as amended, wherein not more than 50% of the Net Issue shall be allocated on a proportionate basis to Qualified Institutional Buyers ("QIBs"), the "QIB Portion", provided that our Company may, in consultation with the Book Running Lead Managers, allocate up to 60% of the QIB Portion to Anchor Investors on a discretionary basis in accordance with the SEBI ICDR Regulations ("Anchor Investor Portion"), of which one-third shall be reserved for domestic Mutual Funds, subject to valid Bids being received from domestic Mutual Funds at or above the Anchor Investor Allocation Price. In the event of under-subscription, or non-allocation in the Anchor Investor Portion, the balance Equity Shares shall be added to the Net QIB Portion. Further, 5% of the Net QIB Portion shall be available for allocation on a proportionate basis only to Mutual Funds, and the remainder of the Net QIB Portion shall be available for allocation on a proportionate basis to all QIBs, including Mutual Funds, subject to valid Bids being received at or above the Issue Price. However, if the aggregate demand from Mutual Funds is less than 5% of the Net QIB Portion, the balance Equity Shares available for allocation in the Mutual Fund Portion will be added to the remaining Net QIB Portion for proportionate allocation to QIBs. Further, not less than 15% of the Net Issue shall be available for allocation on a proportionate basis to Non-Institutional Bidders (of which one-third of the Non-Institutional Portion shall be reserved for Bidders with an application size between 2 lakhs up to 10 lakhs and two-thirds of the Non-Institutional Portion shall be reserved for Bidders with an application size exceeding 10 lakhs) and under-subscription in either of these two sub-categories of Non-Institutional Portion may be allocated to Bidders in the other subcategory of Non-Institutional Portion, subject to valid Bids being received at or above the Issue Price and not less than 35% of the Net Issue shall be available for allocation to Retail Individual Bidders in accordance with the SEBI ICDR Regulations, subject to valid Bids being received at or above the Issue Price. All potential Bidders (except Anchor Investors) are required to mandatorily utilize the Application Supported by Blocked Amount ("ASBA") process providing details of their respective ASBA accounts, and UPI ID in case of RIBS using the UPI Mechanism, if applicable, in which the corresponding Bid Amounts will be blocked by the SCSBs or by the Sponsor Bank under the UPI Mechanism, as the case may be, to the extent of respective Bid Amounts. Anchor Investors are not permitted to participate in the Issue through the ASBA process. For details, see "Issue Procedure" beginning on page 212 of the Draft Red Herring Prospectus.

This public announcement is being made in compliance with the provisions of Regulation 26(2) of the SEBI ICDR Regulations and in compliance with additional eligibility criteria for in principle approval for listing on NSE EMERGE in accordance with press release dated 18/12/24 of 20th SEBI Board meeting on "Review of SME framework under SEBI (ICDR) Regulations, 2018, to inform the public that our Company is proposing, subject to applicable statutory and regulatory requirements, receipt of requisite approvals, market conditions and other considerations, to make an initial public offer of its Equity Shares and has filed the Draft Red Herring Prospectus on January 30, 2025. Pursuant to Regulation 26(1) of the SEBI ICDR Regulations, the Draft Red Herring Prospectus filed with NSE EMERGE shall be made public, for comments, if any, for a period of at least 21 days from the date of filing, by hosting it on the website of NSE EMERGE at <https://www.nseindia.com/companies-listing/corporate-filings-offer-documents#smf>, on the website of the BRLM at www.skicapital.net and also on the website of the Company <https://www.financebuddha.com/>. Our Company invites the public to give comments on the Draft Red Herring Prospectus filed with NSE EMERGE with respect to disclosures made in the Draft Red Herring Prospectus. The public is requested to send a copy of the comments to the Company Secretary & Compliance Officer of our Company, and/or to the BRLM at their respective addresses mentioned below. All comments must be received by our Company and/or the Company Secretary & Compliance Officer of our Company, and/or to the BRLM in relation to the offer on or before 5.00 p.m. on the 21st day from the aforementioned date of filing of the Draft Red Herring Prospectus with NSE EMERGE.

Investments in Equity and Equity-related securities involve a degree of risk and investors should not invest any funds in this Issue unless they can afford to take the risk of losing their entire investment. Investors are advised to read the risk factors carefully before taking an investment decision in the Issue. For taking an investment decision, investors must rely on their own examination of our Company and the Issue including the risks involved. The Equity Shares issued in the Issue have not been recommended or approved by the Securities and Exchange Board of India ("SEBI"), nor does SEBI guarantee the accuracy or adequacy of the Draft Red Herring Prospectus. Specific attention of the investors is invited to the section "Risk Factors" beginning on page 22 of the Draft Red Herring Prospectus.

Any decision to invest in the equity shares described in the Draft Red Herring Prospectus may only be taken after a Red Herring Prospectus has been filed with the ROC and must be made solely on the basis of such Red Herring Prospectus as there may be material changes in the Draft Red Herring Prospectus from the Draft Red Herring Prospectus. The equity shares, when offered through the Red Herring Prospectus, are proposed to be listed on SME Platform of NSE ("NSE EMERGE"). For details of the share capital and capital structure of our Company and the names of the signatories to the Memorandum of Association and the number of shares subscribed by them of our Company, see "Capital Structure" beginning on page 58 of the Draft Red Herring Prospectus. The liability of the members of our Company is limited. For details of the main objects of our Company as contained in our Memorandum of Association, see "Our History And Certain Other Corporate Matters" beginning on page 139 of the Draft Red Herring Prospectus.

The BRLM associated with the Issue has handled 4 Public Issues in the past three financial years, out of which 1 Issue was closed below the Issue/ Offer Price on listing date:

NAME OF BRLM	TOTAL ISSUE	ISSUE CLOSED BELOW IPO PRICE ON LISTING DATE
SKI CAPITAL SERVICES LIMITED	4	1
BOOK RUNNING LEAD MANAGER	REGISTRAR TO THE ISSUE	COMPANY SECRETARY AND COMPLIANCE OFFICER
<p>SKI CAPITAL SERVICES LIMITED SEBI Registration No.: INM000012768 Address: 718, Dr. Joshi Road, Karol Bagh, New Delhi-110005 Telephone No: +91-011-41189999 Website: skicapital.net Email ID: fsl@skicapital.net Contact Person: Mr. Ghanish Nagpal/ Ms. Swati Jha</p>	<p>SKYLINE FINANCIAL SERVICES PRIVATE LIMITED SEBI Registration No.: INR000003241 Address: D-000A, First Floor, Okhla Industrial Area, Phase-I New Delhi-110020 Telephone No: 011-40450193-97 Email: ipo@skylinertia.com Website: https://www.skylinertia.com/ Contact Person: Mr. Anuj Rana</p>	<p>Mr. Vivekananda Udaya Bhandarkar Address: No. 10, 1st Floor, 6th Main, 9th Cross Jeevan Bhima Nagar, Bangalore, Karnataka, India - 560075 Tel.: +91 98862 32323 E-mail: cs@financebuddha.com Website: https://www.financebuddha.com/</p> <p>Investors can contact our Company Secretary and Compliance Officer, the Lead Managers or the Registrar to the Issue, in case of any pre-issue or post-issue related problems, such as non-receipt of letters of allotment, non-credit of allotted Equity Shares in the respective beneficiary account, non-receipt of refund orders and non-receipt of funds by electronic mode etc.</p>

All capitalized terms used herein and not specifically defined shall have the same meaning as ascribed to them in the DRHP.

For FINBUD FINANCIAL SERVICES LIMITED
 On Behalf of the Board of Directors
 Sd/-
Vivekananda Udaya Bhandarkar
 Company Secretary and Compliance Officer

Disclaimer: Finbud Financial Services Limited is proposing, subject to applicable statutory and regulatory requirements, receipt of requisite approvals, market conditions and other considerations, to make an initial public offer of its Equity Shares and has filed the Draft Red Herring Prospectus on January 30, 2025. The Draft Red Herring Prospectus is available on the website of NSE EMERGE at <https://www.nseindia.com/companies-listing/corporate-filings-offer-documents#smf> and is available on the websites of the BRLM at www.skicapital.net and also on the website of the Company <https://www.financebuddha.com/>. Any potential investors should note that investment in equity shares involves a high degree of risk and for details relating to the same, see section titled "Risk Factors" beginning on page 22 of the Draft Red Herring Prospectus. Potential investors should not rely on the Draft Red Herring Prospectus for making any investment decision.

The Equity Shares have not been and will not be registered under the U.S. Securities Act of 1933, as amended (the "Securities Act") or any state securities laws in the United States, and unless so registered, and may not be issued or sold within the United States, except pursuant to an exemption from, or in a transaction not subject to, the registration requirements of the Securities Act and in accordance with any applicable U.S. State Securities laws. The Equity Shares are being issued and sold outside the United States in "offshore transactions" in reliance on Regulation "S" under the Securities Act and the applicable laws of each jurisdiction where such issues and sales are made. There will be no public offering in the United States.

BHARTIYA INTERNATIONAL LIMITED
 Registered Office: 56/7, Nallambakkam Village, (Via Vandalur), Chennai-600048, Tamil Nadu
 CIN: L74899TN1987PLC111744 Tel: 9551050418-21
 E-mail: shares@bhartiya.com Website: www.bhartiya.com

NOTICE

Notice is hereby given Pursuant to Regulation 29 read with Regulation 47 of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, meeting of Board of Directors of the Company is scheduled to be held on Wednesday, 12th February, 2025, inter-alia, to consider and approve Standalone and Consolidated Unaudited Financial Results for the quarter and nine months ended 31st December, 2024.

The said notice can be accessed at the Company's website at www.bhartiya.com and may also be accessed on the Stock Exchange websites at www.nseindia.com and www.bseindia.com.

For Bhartiya International Limited
 Sd/-
 Date: 03.02.2025 Yegesh Kumar Gautam
 Place: Gurugram (Company Secretary)

TAMILNADU TELECOMMUNICATIONS LIMITED
 CIN : L32201TN1988PLC015705
 Regd. Off : No. 16, 1st Floor, Azil Mulik 3rd Street, Thousand Lights, Chennai, Tamilnadu - 600 006. Tel: 044-28292653.
 E-mail : tlfocsec@gmail.com
 website : www.tlfof.in

NOTICE

Notice is hereby given pursuant to Regulation 29 read with Regulation 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, that a 187th Meeting of the Board of Directors of the Company will be held on **Thursday, 13.02.2025 at 11.30 a.m.** at M/s. Telecommunications Consultants India Limited, TCIL Bhawan, Greater Kailash - I, New Delhi - 110 048 inter-alia, to consider and approve the un-audited financial results for the quarter ended on 31st December 2024 and other items of agenda.

The information contained in this notice is also available on the Company's website at www.tlfof.in and on websites of stock exchange i.e. www.bseindia.com and www.nseindia.com

For TAMIL NADU
TELECOMMUNICATIONS LIMITED
 J. Ramesh Kannan
 Managing Director
 Date: 03.02.2025
 Place: Chennai DIN 09292181

RELIANCE ASSET RECONSTRUCTION COMPANY LIMITED
 11th Floor, North Side, R-Tech Park Western Express Highway, Goregaon (East) Mumbai-400063

PUBLIC NOTICE FOR E-AUCTION SALE OF SECURED ASSETS

Reliance Asset Reconstruction Company Ltd. (RARC), a Trustee of "RARC 040 (IB SME) Trust" is an assignee and a secured creditor of below mentioned borrower by virtue of Assignment Agreement dated 29th December 2017 executed with The Indian Bank. The undersigned in exercise of powers conferred under the Securitization and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 and Security Interest (Enforcement) Rules, 2002 hereby give notice to public in general that the below mentioned property shall be sold by way of "online e-auction" for recovery of dues. The properties shall be sold strictly on "AS IS WHERE IS", "AS IS WHAT IS" and "NO RECOURSE" basis apart from other terms mentioned below.

Name of Borrower/Guarantors	Outstanding dues	Date of Possession
1. M/S Annapoorani Enterprise, Rep By Its Proprietor Mr.Parthiban, No: 130 Kothan Nagar,Karaikal, Kilakasakudi,Pondicherry-609602. Also At:No.2, Annai Therasa Street,Ammaiyar Nagar, Karaikal, Pondicherry.	Rs.1,15,39,767.87/- (Rupees One Crore Fifteen Lakhs Thirty Nine Thousand Seven Hundred Sixty Seven and Paise Eighty Seven Only)total outstanding as on 28.01.2025 with future interest, other charges thereon till the date of entire payment for Loan Account Numbers i.e.,(606965365)	12.01.2024
2. Mr.V. Parthiban No.2, Annai Therasa Street,Ammaiyar Nagar, Karaikal, Pondicherry.Also At:130, Khotan Nagar,Kilakarkudi, Karaikal,Pondicherry.		
3. Mrs. Renuga, W/o Sudhagaran,Residing at No.204, Bharathiar Road, Karaikal, Karaikal District, Puducherry.		

DESCRIPTION OF THE PROPERTY	RESERVE PRICE	EMD AMOUNT
Property 1:All that piece and parcel of the land situated at R.S.No.190/4, O.S.No.472/2, 472/1, 473, measuring an extent of 13182 sq.ft at No.09 Vanchikudy South Village, Kottucherry Commune, Karaikal and Bounded on the:East of R.S.No.187 of Government porampokevalkai West of R.S.No.192/9 of punja South of R.S.No.190/3 of nanja& R.S.No.192/9 of punja North of R.S.No.190/5 of nanja& R.S.No.192/9,192/13 of punja.	Rs.12,43,000/- (Rupees Twelve Lakhs Forty Three Thousand Only)	Rs.1,24,300/- (Rupees One Lakh Twenty Four Thousand Three Hundred Only)
Property 2:All that piece and parcel of the land situated at R.S.No.46/7, O.S.No.1905, Patta No.203, Inbam Nagar, measuring an extent of 10,620 sq.ft at No.09 Varichikudy South Village, Kottucherry Commune, Karaikal and Bounded on the: East of :Mushai land, West of : Road. South of : Thiyyagarajan land, North of : Jegabarland	Rs.10,17,000/- (Rupees Ten Lakhs Seventeen Thousand Only)	Rs.1,01,700/- (Rupees One Lakh One Thousand and Seven Hundred Only)

Details of Auction Events:
 Inspection of Property :18.02.2025from 11.00 A.M. to 02.00 P.M.
 Last date for bid submission :06.03.2025
 Date of e-auction :07.03.2025between 3:00 P.M. to 4:00 P.M. (with extension of 5 minutes each)

TERMS AND CONDITIONS OF EAUCTION SALE

- The property shall not be sold below the reserve price and sale is subject to the confirmation by Reliance Asset Reconstruction Company Limited (RARC) as secured creditor. The properties shall be sold strictly on "AS IS WHERE IS", "AS IS WHAT IS" and "NO RECOURSE".
- Auction will be held through RARC's approved service provider M/s ARCA EMART PRIVATE LIMITED at website: <https://www.auctionbazaar.com> (web portal of ARCA EMART PRIVATE LIMITED). E-auction tender documents containing online e-auction bid form along with General Terms and Conditions of online e-auction sale are available in websites: www.rarc.com and <https://www.auctionbazaar.com> intending bidders may download relevant documents.
- The intending bidders are required to have a valid email id as the participation ID and password by e-auction agency shall be communicated at their e-mail id only.
- Bidder has to mandatorily give undertaking under Section 29A of Indian Bankruptcy Code, 2016.
- Intending bidders have to submit their Bid in the prescribed format with EMD remittance details along with self-attested KYC documents (PAN, Aadhar card etc) and the same shall be submitted to Authorized Officer of Reliance Asset Reconstruction Company Limited (RARC) at 6th Floor, Khiraji Complex II, No.477-482, Anna Salai, Nandanam, Chennai 600035 and also by email to rajesh.ponnusamy@relianceeda.com and prabhu.palanivelu@relianceeda.com after which the participation ID and password shall be communicated at their email only. Last date of submission of Bid Form is on 06.03.2025. The bid form or EMD received late for any reason whatsoever will not be entertained. Bid without EMD and Bid below the reserve price shall be rejected summarily.
- Neither RARC nor the service provider will be responsible for any lapses/failure on the part of the bidder on account of network disruptions. Toward such incidents, bidders are advised to make all necessary arrangements such as alternative power-back-ups etc.
- Earnest Money Deposit (EMD) shall be deposited through RTGS/NEFT fund transfer to Current Account No: 6587754569, Name of the Bank: Indian bank, Branch: Santacruz Branch, Name of the Beneficiary: RARC 040 (IB SME) Trust, IFSC Code: IDIB000S010. Please note that the Cheque/Demand Draft shall not be accepted towards EMD.
- The Bids below reserve price and/or without EMD amount shall not be accepted. Bidders may improve their further bid amount in multiple of Rs.50,000/- (Rupees Fifty Thousand Only).
- The successful bidder shall pay 25% of the bid amount/sale price (including earnest money already paid) immediately after declaration of successful bidder. The successful bidder shall deposit balance 75% of the bid amount/sale price within 15 days from declaration of successful bidder.
- If successful bidder fails to deposit sale price as stated above, all deposits including EMD shall be deemed to be forfeited without any further notice. However, extension of further reasonable period for making payment of balance 75% may be allowed and shall be at the sole discretion of Authorized Officer.
- The EMD amount of unsuccessful bidders will be returned without interest, after the closure of the E-auction sale proceedings.
- The particulars given by the Authorized officer are stated to the best of his knowledge, belief and records. Authorized officer shall not be responsible for any error, mis-statement or omission etc.
- The undersigned Authorized Officer has the absolute right and discretion to accept or reject any bid or adjourn/postpone/cancel the sale or modify any terms and conditions of the sale without any prior notice or assigning any reasons.
- The bidders should make discreet enquiries as regards charges/encumbrances on the property and should satisfy themselves about the title, extent, quality of the property before submitting their bid. No claim of whatsoever nature regarding charges, encumbrances over the property and any other matter etc., shall be entertained after submission of the online bid.
- Any arrears, dues, taxes, charges whether statutory or otherwise including stamp duty/registration fees on sale of property shall be borne by the purchaser only.
- For further details, contact Mr. P Prabhu, Vice President-Legal, Mobile No.9833644220/Mr. Rajesh Kumar Ponnusamy, Chief Manager, Legal, Mobile No.8650562909 of Reliance Asset Reconstruction Company Ltd. at above mentioned address.
- The sale certificate shall be issued after receipt of entire sale consideration and confirmation of sale by secured creditor. The sale certificate shall be issued in the name of the successful bidder. No request for change of name in the sale certificate other than the person who submitted the bid/participated in the e-auction will be entertained.

THIS NOTICE WILL ALSO SERVE AS STATUTORY 30 DAYS NOTICE TO THE BORROWER/GUARANTORS/MORTGAGOR UNDER SARFAESI ACT AND RULES MADE THEREUNDER

Date: 30.01.2025
 Place: Karaikal
 (Authorized Officer)
 Reliance Asset Reconstruction Company Limited

50 years
 of purpose
 over influence.



TENDER CARE

— Advertiser

CUB - PERFORMANCE RESULTS 3RD QUARTER / 9 MONTHS ENDED 31.12.2024

City Union Bank Limited announced its performance results for the 3rd Quarter / 9 months ended for Financial Year 2024-25. Financial Performance Q3 FY 25 / 9M FY 25: The Bank earned Net Interest Income of Rs.588 Cr for Q3 FY 25 registering 14% growth compared to Rs.515 Cr in Q3 FY 24. For 9 months ended FY 25, the NII had grown by 9% and stood at Rs.1,715 Cr as against Rs.1,577 Cr in the corresponding period last year. Operating Profit: The Gross Profit for Q3 FY 25 had grown by 20% and improved to Rs.436 Cr in Q3 FY 25 from Rs.364 Cr in Q3 FY 24. For 9M FY 25 the operating profit was at Rs.1,237 Cr compared to Rs. 1,165 Cr in the corresponding period last year. Operating profit had shown improvement after restarting the business growth. Net Profit: The PAT had increased by 13% and increased to Rs.286 Cr in Q3 FY 25 from Rs.253 Cr in Q3 FY 24. The PAT for 9M FY 25 is at Rs.836 Cr compared to Rs.761 Cr in the same period last year showing 10% growth.



UCO BANK SIGNS MOU TO STREAMLINE SUPPLY CHAIN FINANCING OPERATIONS THROUGH VEEFIN SOLUTIONS' DIGITAL PLATFORM

UCO Bank is delighted to announce the signing of a Memorandum of Understanding (MoU) with M/s PSB Alliance Private Limited. This collaboration aims to leverage the advanced Digital Platform developed by VeeFin Solutions to streamline and enhance Supply Chain Financing (SCF) operations, enabling businesses to optimize their working capital with ease and efficiency. Under this partnership, UCO Bank will leverage the VeeFin Solutions digital platform through PSB Alliance Private Limited to offer end-to-end, paperless financing for supply chain participants. This initiative aligns with the company's commitment to digital transformation, financial accessibility, and risk-optimized lending for businesses of all sizes.



MUTHOOT FINANCE LAUNCHES 'VISHWAAS KI TIJORI'

Muthoot Finance has unveiled a unique free locker facility "Vishwaas Ki Tijori" for the devotees attending Maha Kumbh Prayagraj 2025. With over 40 crore devotees expected to visit the Maha Kumbh Prayagraj 2025 to take a holy dip in the Sangam, Muthoot Finance aims to fulfill a critical need for the safety of devotees' personal belongings. Vishwaas Ki Tijori offers a unique, state-of-the-art free locker experience within the Maha Kumbh Mela area, ensuring convenience and peace of mind for millions of devotees.



INDIAN BANK SPONSORED 1000 MOBILE TRAFFIC BARRIERS FOR MAHAKUMBH 2025

"Traffic Barricades to enhance Road safety" taking it as spirit, Indian Bank sponsored 1000 mobile traffic barriers to manage traffic & to help administration in crowd management at Kumbh. Traffic barricades were handed over by Indian Bank's Executive Director Shri Mahesh Kumar Bajaj to IG, Traffic & Road Safety UP Shri Subhash Chandra Dubey. During the occasion CGM Lucknow Shri Sudhir Kumar Gupta, FGM Allahabad Shri Navin Kumar Shrivastava, ZM Allahabad Shri PN Upadhyay & other Senior Bank officials were also present.



PUNJAB NATIONAL BANK ORGANIZES HOME LOAN EXPO - 2025

Punjab National Bank is organizing Home Loan Expo - 2025 on 07.02.2025 at Le-Meridian, Hyderabad with the aim of increasing the customer base in the housing loan portfolio. The expo will be inaugurated by the MD & CEO Shri Ashok Chandra and President of CREDAI, Hyderabad Shri Rajshanker Reddy. More than 70 branches of PNB Hyderabad will participate in this expo. The main objective of the expo is to provide various housing finance options to the customers at one place for buying and constructing their house.

REC WINS GOLD SHIELD IN ICAI AWARDS FOR EXCELLENCE IN FINANCIAL REPORTING

REC Limited has been awarded 'Gold Shield' under the 'Financial Services Sector (Other than Banking and Insurance)' category 'ICAI Awards for Excellence in Financial Reporting for the financial year 2023-24'. The prestigious recognition reflects the commitment of our Company to excellence in financial reporting, transparency and adherence to the highest standards of accounting practices.



RAJIV MISHRA, ED, BANK OF INDIA, VISITS FIELD GENERAL MANAGER OFFICE, CHANDIGARH

Executive Director of Bank of India, Shri Rajiv Mishra visited Field General Manager Office Chandigarh on 01.02.2025. To mark the arrival of the esteemed Executive Director, Field General Manager Office (FGMO) Chandigarh organized a business augmentation and customer connect programme. Under this event all the four Zones under FGM office organized a disbursement drive as well as comprehensive new customer acquisition drive to increase the portfolio of Deposits and Advances. The day began with the corporate prayer at the Star House. Thereafter Executive director Shri Rajiv Mishra was accorded a warm welcome by FGM Shri Anil Kumar Verma, Zonal Managers and other dignitaries present.



